1994 மார்ச் 25]

இலட்சத்து 96 ஆயிரம் ரூபாயையும் முதற் கட்டப் பகுதியாக வைத்து, இன்றைக்குப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதுபோல, இரண்டாவது பகுதிக்காக, அந்த நகராட்சி, சுமார் ரூ. 1 கோடியே 90 லட்சம் ரூபாய்க்கு ஒரு திட்டத்தை வழங்கியிருக்கிறது. அந்தத் தொகையிலே, துப்புரவுப் பணிகளுக்கு மட்டும் ரூ. 7 ½ இலட்சம், 'சாலிட் வேஸ்ட் மேனேஜ்மென்ட்' என்று சொல்லுகிற வகையிலே, அதற்கான வெஹிகிள்ஸ், அதற்கான லாரிகள் போன்றவற்றை வாங்குவதற்காக ஒதுக்கியிருக்கிறது. கூடியவிரைவிலே, அவை கிடைக்கப்பெற்று, பணிகள் நல்லமுறையிலே தொடங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 100, திரு. தா. வேடியப்பன், மாண்புமிகு பிற்பட்டோர் நலம் மற்றும் மீனளத் துறை அமைச்சர்.

100 –

ஏ. கே. படவேடு கிராமத்தில் மீன் வளர்ப்புத் திட்டம்

***21935–திரு. தா. வேடியப்பன்:**

மாண்புமிகு பிற்பட்டோர் மற்றும் மீனளத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) போளூர் வட்டம், ஏ.கே. படவேடு கிராமத்தின் உள்ளாட்சித் துறையின் குளத்தில் மீன் வளர்க்க அரசிடம் செயற்குறிப்பு உள்ளதா?

(ஆ) ஆம் எனில், எப்பொழுது நடவடிக்கை எடுக்கப்படும்?

மாண்புமிகு திரு. டி. ஜெயகுமார், பிற்பட்டோர் நலம் மற்றும் மீனளத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) மற்றும் (ஆ) : மேற்குறிப்பிட்ட குளம், 29--4--1991 ஆம் ஆண்டு முதல் ஊராட்சியால் மீன் துறை வசம், குத்தகை அடிப்படையில், மீன் வளர்ப்புக்காக 5 ஆண்டுகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 8-11-1991-ல் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு 1992-93-ல் 487.000 கிலோ மீனும் 1993-94-ல் 2450.350 கிலோ மீனும் உள்ளூர் மீனவர்கள் மற்றும் அரசு கூட்டுறவுச் சங்க மீனவர்களைக் கொண்டு பங்கு மீன் பிடிப்பு அடிப்படையில் அறுவடை செய்யப்பட்டது. இம்மீன்பிடிப்பு மூலம் மீன் துறைக்கு 2 ஆண்டுகளில் முறையே ரூ. 7,421/- மற்றும் ரூ. 16,706/- வருவாய் கிடைத்தது. விழுப்புரம், மண்டல மீன் துறை உதவி இயக்குநரால் மீன் வளர்ப்புப் பணிகள் தொடர்ந்து குத்தகைக் காலம் முடியும் வரை நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. தா. வேடியப்பன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 'சொல்லிச் செய்வார் சிறியர்; சொல்லாமலே செய்வார் பெரியார்' என்ற அடிப்படையில், மாண்புமிகு இதயத்தாய் அவர்கள், எங்களுடைய திருவண்ணாமலை-சம்புவராயர் மாவட்டத்திற்கு வருகை தந்தபோது, என்னுடைய போளூர் தொகுதி மக்கள் சார்பாக, இரண்டு கோரிக்கைகளை நான் வழங்கினேன். அதிலே ஒன்று, பெரிய கோரிக்கையான, நீண்டநாள் கோரிக்கையான, போளூர் பகுதிக்கு ஒரு சர்க்கரை ஆலை என்பதை, எங்களுடைய இதயத்தாய் அவர்கள் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருக்கிறார்கள் என்பதை இன்று மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் கூறுகிறபோது உண்மையிலேயே பெருமகிழ்ச்சியடைந்தேன். அதற்காக என் இதயத்தாய் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நம்முடைய புரட்சித்தாய் அவர்கள், அந்தச் சர்க்கரை ஆலையை உடனடியாகப் பெற்று, தாங்களே நேரில் எங்கள் போளூர் தொகுதிக்கு வந்து, அதனைத் தோற்றுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை மீண்டும் வைப்பதோடு, இந்த 'மீன்குஞ்சு வளர்ப்பு' சம்பந்தமாக, அமைச்சர் அவர்கள் எல்லாக் கருத்துக்களையும் தெள்ளத் தெளிவாக இங்கே தெரிவித்திருக்கிறார்கள்; அதற்காக நான் நன்றியைக் கூறிக்கொள்கிறேன். அதே நேரத்தில் படவேடு ரேணுகாம்பாள் ஆலயத்தில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. அதிலேயும் உள்ளாட்சித் துறை மூலமாக மீன்வளர்ப்பு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படுமா என்பதை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மூலமாக அறிய விரும்புகிறேன்.

முற்பகல் 11-10.

மாண்புமிகு திரு. டி. ஜெயகுமார்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஊராட்சி அதற்கான தீர்மானம் போட்டு மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமைக்கு ஒப்படைத்தால், மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய கருத்தை ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

98 –

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்குப் போதுமான மேசை, நாற்காலிகள் வழங்குதல்

10413* **திரு. எம். கே. பாலன்:

மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா--

(அ) சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் போதிய மேசை, நாற்காலிகள் இல்லாததால், ஆசிரியர்கள், மாணவர்கள் சிரமப்படுவதை அரசு அறியுமா?